

أصول العقيدة - سنهالي

# මුලක ජ්‍යෙෂ්ඨත්වය




جمعية الدعوة والإرشاد وتنمية الجالية بالزلفي

هاتف: ٤٢٣٤٤٦٦ . فاكس: ٤٢٣٤٤٧٧

67

# මූලික ප්‍රතිපත්තිය

أصول العقيدة – اللغة السنڌالية



جمعية الدعوة والإرشاد ونوعية الحالات في الزلفي

Tel: 966 164234466 - Fax: 966 164234477

# **أصول العقيدة**

أعده وترجمه إلى اللغة السنهالية:  
جمعية الدعوة والإرشاد وتنمية الجاليات بالزلفي  
الطبعة الخامسة: ١٤٤٢/٩ هـ

## **(ح) شعبة توعية الجاليات بالزلفي، ١٤٢٠ هـ**

فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر

شعبة توعية الجاليات بالزلفي

أصول العقيدة – الزلفي ، ١٤٢٠ هـ

٣٦ ص؛ ١٢ × ١٧ سم

ردمك : ٩٩٦٠-٨١٣-٦٤-٩

(النص باللغة السنهالية)

١- العقيدة الإسلامية

أ. العنوان

٢٤٠ دبوسي

٢٠/١٦٠٧

رقم الإيداع : ٢٠/١٦٠٧  
ردمك : ٩٩٦٠-٨١٣-٦٤-٩

# **ප්‍රචාර**

<b>විෂය</b>	<b>පිටුව</b>
1- තවිතිදී - එකඟදේවත්වය	- 5
2- ලාභලාභ ඉල්ලුම්ලාභ හි තේරුමේ	- 11
3- ලාභලාභ ඉල්ලුම්ලාභ හි විශේෂත්වය - 12	
4- ලාභලාභ ඉල්ලුම්ලාභ කොන්දේසි	- 14
5- මූහ්මිමදුර රජුලුම්ලාභ තේරුමේ	- 23
6- විශ්වාසයේ අනිවාර්ය කරණු	- 25
7- ඉස්ලාමයෙන් ඉවත්වීම	- 35



# أصول العقيدة

## මූලික ප්‍රතිපත්තිය

### තවිගිද් - එකඟේවත්වය

එකඟේවත්වය යනුවෙන් හැඳින් වන්නේ,  
අල්ලාහ් තහාලාටම හිමිවන හා මහුව වන්දනාමානය  
කිරීමට අනිවාර්ය කර ඇති සෑම දේ මගින් මහුව  
එකන්වය කිරීම වේ.

අල්ලාහ් තහාලා මේ බව මෙසේ පවසන්නේය.

﴿وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا يَعْبُدُونَ﴾ [الذاريات: ٥٦]

තවද, පින් හා මිනිස් වර්ගයන් මාඡට ඉබාදන්  
(සම්පූර්ණ යෙන් අවතනවී මාගේ අනු පිළිගෙන  
පිටතවීමට හා මාඡට පමණක් වැදුම් පිදුම්) කිරීමට හැර  
මා නිර්මානය නොකළේමි. (අල්කුර්ජාන්-٥١:٥٦)

﴿وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْءًا﴾ [النساء: ٣٦]

තවද, අල්ලාහ්ට (පමණක්) වන්දනාමානය  
කරන්න. තවද, මහුව කිසිවක් සමාන නොකරන්න.  
(අල්කුර්ජාන්-٤:٣٦)

තවහිදිය කොටස් තුනකින් සමන්විතකි. එච්, තවහිදුල්  
රඹු බිජියා, තවහිදුල් උලුහිඡියා හා තවහිද් අස්මා වස්සිගාන්  
යනාදි යන්ය.

## 1-தவித்திடுல் ரடிலிங்கு

ஈடு மனது வெறு தேடிந்து, மேல் விஞ்வய பரிபாலனை கிரிமே

தூணிந்து அல்லாஹ் வ தீக்கந்வ கிரிமை. மஹு ஆஹார சப்யந்நாய. தீவந கரந்நாய. விநாய கரந்நாய. அஹஸே ஹ போலோவு பாலனை மஹு சநாய. அல்லாஹ் மே வு மேசே புவசந்நேய.

﴿هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ﴾ [فاطر: ٣]

அல்லாஹ் ஹர வேநந் மஹுமிகருவேகு ஜிவிந்நேந்து ? மஹலாவ மஹு அஹஸேந் ஹ போலோவேந் ஆஹார லொ தேந்நேய. மஹு ஹர (வகூமி தீக்குமி கிரிமே ஜூஸு) தேவியேகு நொவந்நேய.

(அல்கூரீஃான்-35:3)

﴿تَبَارَكَ الَّذِي بَيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾ [الملك: ١]

குவரேகுஙே அதைகி ரதகம (பாலன வலய) திவேடு ? மஹு ஜீஷ்வி வந்தயாய. மஹு ஜியலூ தே கொயைகி அகந்தி வந்தயாய. (அல்கூரீஃான்-67:1)

விஞ்வயே சூமதி ஆசிபத்தியா அல்லாஹேய. மஹுங்கு திடமலனை பரிடி ஈடு புவதிந்நேய.

பாலன வலய மதிந் அல்லாஹ் வ தீக்கந்வய கிரிம யனுவேந் ஹடிந்வந்நே, மஹு சூம மஹுமிப் பாலனை கிரிமே. அல்லாஹ் ஈடு மேசே புவசந்நேய.

﴿أَلَا لِهِ الْخَلْقُ وَأَلَا مُرُّ ، تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ﴾ [الأعراف: ٥٤]

ஒரேயென்ன, மூவிலே ஹ பாலனாய கிரீஸே வலய மஹ சுதாய. அல்லாஹ் கீழ்க்கண்டதாய. மோவ வடியந்தே போதுகாயாய.

(அல்கூரீஃஹான்-7:54)

சுமே மூவில்லையன் பாலனாய கிரீஸே மேஹி அபிங்குவே. மிதிசூந் கென் சூப் பிரீச் பல்ளக்க் மேம் கொவசு புதிக்கீஞ்செப் கரதி. மஹாத் புதிச்சீவியென் (பல்லக்க்) புதிக்கீஞ்செப் கலத், மஹந்தே சித்தங்கான் மேய நகவுரை கரதி.

மே ஏவ அல்லாஹ் மேசே பவசந்தேய.

﴿وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنْتُهَا أَنْفُسُهُمْ﴾ [النمل : ١٤]

மஹந்தே சித்தங்கான் (சுதா எவ்வ) சீரீர கலத், மஹாத் சீலா புதிக்கீஞ்செப் கலத. (அல்கூரீஃஹான்-27:14)

## 2-தவித்திடுல் கல்லுகிண்டிய

தவித்திடுல் கல்லுகிண்டிய யானுவதென் ஹடிந்வந்தேன், சியல் வடிம் பீடுமில்லைன் அல்லாஹ்வ ஶ்கந்வய கிரீஸே. மிதிசூகு அல்லாஹ் சுமா வடிம் பீடும் கிரீஸே ஹ மஹு வெந கோவிலை அந் கிசு கேநோகு தேவர், தோகந யூதுவி. அல்லாஹ் பவசந பரெடி மேம் கொவசேஹி தேவர்ம, ‘அல்லாஹ் மூவில் சியல்ல திர்மாநாய கலத் மஹு (த கீகரவீம) சுதாய’ யந்தேய.

﴿وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا يُبَدُونَ﴾ [الذاريات : ٥٦]

மிதிச் ஹ பீன் வர்஗ையன் மாஹு ஹலாத்து (சுமிழுர்த்தையென் அவதாநவி மாதே அஞ் பீலிகென பீவத்தீமை ஹ மாஹு பல்லக்க் வந்தாமாநாய) கிரீஸே ஹர, மா மூவுவே நாது.

(அல்கூரீஃபான்-51:55)

மஹ டீநயன் ஹவத் பணிவிச் கருவன் அவவேடு,  
எர்ம ரூப் பால் கலேஷ் மேம தவதீஷ் கருய. அல்லாஹ்  
மேசே பவசය.

﴿وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا تُوْحِيٌ إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ﴾

[٢٥: الأنبياء]

(நலிநுமநி) ‘நிச்கயேநீம், (வந்தாமாநய கிரீமை  
ஸ்திரி உகம) தெவிய மா ஹர் அந் கிச் கெநோகு  
தோமந, சதிசு மாஹும வந்தாமாநய கரந்த’ நமிடு  
டேவ ஹதீருவ (வதி) பாலு தோகர கிசியமி ரஜ்ல்  
வரந் (பணிவிச் கருவன்) அபி மாவ பேர தோஉவவேய.  
(அல்கூரீஃபான்-21:25)

தவதீஷ் மேம கொட்ச, டீநவரந் நம சுமார்யந  
காட்சு அவச்ரபாவே லுத்ரீக்வரந் (அல்லாஹ் அாட்சை கல  
அய) புதிக் தேப கல கொட்சகி. மே வத அல்லாஹ் மேசே  
பவசந்னேய.

﴿قَالُوا أَجْئَتْنَا لِنَعْبُدَ اللَّهَ وَحْدَهُ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آباؤُنَا﴾ [الأعراف: ٧٠]

ஈய இவுன் ‘அபங்க லுதுந் திந்தன் வந்தாமாநய கல  
டேவிவரந் அதஹர, அல்லாஹ் அமனக் வந்தாமாநய  
கிரீம சுத்தாட் மா அப வேத பூமின (காட்சு) சிவிந்னே?’  
யனுவேந் அட்சிஹ. (அல்கூரீஃபான்-7:70)

மேம காரணவன் அனுவ கிசியமி வந்தாமாந  
வர்யயன் அல்லாஹ் மா ஹர வேதந் கிசியமி கெநோகுவேடு,  
சுமீபவு மலக் (ஜுரங்க) வரந்வடி, (ஆயமி) பாலுவி

රසුල්වරුන්ටද, යහපත් වලි (දේශ ගැන්තන්) වරුන්ටද හා අන් කිසියම් මැවිමවලටද යොමු කිරීම වලංගු නොවන්නේය. මන්දයන්, වන්දනාමානයන් සියල්ල කළ සුත්තේ අල්ලාහ්වම පමණි.

### 3-තවිතිදුල් අස්ථා වස්තිපාත

මෙය අල්ලාහ් තමා ගැන නම් (අස්ථා) කළ හෝ ලක්ෂණ (සිඟාත්) කළ නොවේනම්, නඩි මුහුම්මදු (සල්) තමා අල්ලාහ් ගැන තම්කළ හෝ ලක්ෂණ කළ දේ මහින් විශ්වාස කිරීම හා එම විශ්වාසය කිසියම් වෙනස් කිරීම්, වසංකිරීම්, ප්‍රමාණ කිරීම හා උදාහරණ කිරීමෙන් නොරව මහුගේ මහිමයට මධින පරිදි පිළිපැදිලකි. යථාර්ථයෙන් අල්ලාහ් තමා ගැන නම් කළ දේ විශ්වාස කිරීම සියලු දෙනාටම අනිවාර්යවේ.

෋දාහරණයක්නම්, අල්ලාහ් තමා ‘හයිසුල් තෙකුසුම් (නිත්‍ය පිටමානයි) යනුවෙන් නම් කරයි. මෙහි ‘හයිසු’ යනු වෙන් හඳුන්වෙන්නේ මහුගේ නාමයෙන් (අස්ථාවෙන්) එකක් බවත්, මෙම නාමය විනාශයෙන් තොර සම්පූර්ණ පිටතයක් (හයාත්) වර්ණනා කරන මහුගේ ලක්ෂණයෙන් (සිජාතයෙන්) එකක් බවත්, තවද, අල්ලාහ් තමාව සම්ඝන් (අසන්නාය) යනුවෙන් නම් කරයි. එය මහුගේ නාමයෙන් එකක් බවත්, එය අසීමේ ගක්තිය (සම්ජු) වර්ණනා කරන මහුගේ ලක්ෂණයෙන් එකක් බවත් විශ්වාස කිරීම අනිවාර්යවේ. අල්ලාහ් මේ ගැන මෙසේ පවසන්නේය.

﴿وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَعْلُوَةٌ، غُلْتُ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا ، بَلْ يَدَاهُ مَبْسُوطَاتٍ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ﴾ [آل‌الائدة: ٦٤]

அல்லாஹ்ரெ அது வசூ அடிதி வை டிரெட்விவர்ன் பவசனி. நமுந் வசூ திவெந்நேந் மஹின்ரெம் அத்தீய. மேசே கிரென் மஹிஹு காப யத லக் விழ. நமுந், அல்லாஹ்ரெ டூந் விவாது பவனி. மஹு சிய ஹிதுமதை அரெடி வியட்டு கரணி. (அல்கூர்஧ான்-க:4)

அல்லாஹ் நமாவ விஶால விஶயைந் டானாய கிரெனே டூந் திவெந வை பவசன்னேய. அதிசூ மஹு டானாயைந் ஹ புதியாதயைந் ஷுதீ விவாத டூந் திவெந வை விண்வாய குறி ஷுதுணி. நமுந் மேம் டூந் காநை சிதிந் ரூபங்கை கிரெனேந்டி, மஹின் புமான கிரெ மேன்டி, மஹிலை டூந் விலை ரத்தாகரங்கை கிரெனேந்டி வழைகீ சிவிய ஷுதுணி. மக்கிசூட்டுயன், அல்லாஹ் மேசே பவசன்னேய.

﴿إِنَّ كَمِيلَهُ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ﴾ [الشورى: ١١]

மஹு ஹ சமாநவ கிசியம் தெயக்க நோமதை. மஹு குவங்கை கரன்னாய. நொந் யோமா சிவின்னாய. (அல்கூர்஧ான்-42:11)

தவத்தீட்டுயைகி மேம் கொவசே சுரங்கை, அல்லாஹ் ஹீ நலி முஹமில்லை (ஸல்) நூமா நியம குறி அல்லாஹ்ரெ அச்மா (நலி) ஹ சிருந் (லக்ஷ்மி) யளர்த்தயைந் கிசியம் வேநசே கிரெம், ரத்த ஹரங்கை கிரெம், புமான கிரெம் ஹ வசங்கிரெமகின் நோருவ குரிய கிரெம வே.

## ලාංචුලාභ ඉල්ලල්ලාභ හි තේරුමේ

ලාංචුලාභ ඉල්ලල්ලාභ, මෙය ඉස්ලාමයෙහි අන්තිවාරමකි. මෙයට ඉස්ලාම ධර්මයේ ප්‍රමුඛ ස්ථානයක් හිමිව තිබේ. මෙය ඉස්ලාමයෙහි අන්තිවාර්ය කරුණුවලින් ප්‍රථම කරුණීක් වන අතර, රමානයෙහි කොටස්වලින් උසස්ම කොටසකි. ක්‍රියාවන් පිළිගනු ලබන්නේ මෙම වැකිය මුවින් ප්‍රකාශ කිරීමෙන් හා එහි පරාමාර්ය කරා ක්‍රියා කිරීමෙන් පමණි.

සත්‍යයෙන්ම මෙහි තෝරුමනම්, නැමදීමට සූදුස්සා අල්ලාභ් හැර අන් කිසිවෙකු නොමැති බවය. එනමුත් අල්ලාභ් හැර මධ්‍යන්නොකු නොමැති හෝ මහු හැර ගවෙෂණය කරන්නොකු නොමැති හෝ මහු හැර වෙනන් කිසිවක් නොමැති හෝ යන තෝරුම (පමණක්) නොවන්නේය. මෙම වැකියට ආංග දෙකක් තිබේ. එවා මෙසේය.

### 1-නැති බව ප්‍රකාශ කිරීම

එය ‘ලාංචුලාභ’ වන්දනාමාන බල මහිමය කිසියම් දෙයකට හෝ නොමැති බව ප්‍රකාශ කිරීම.

### 2-අති බව ප්‍රකාශ කිරීම

එය ‘ඉල්ලල්ලාභ’ වන්දනාමාන බල මහිමය අල්ලාභ්ට පම ජ්‍යා අනි බවන්, මහුට කිසිදු කොටස කරුවන් නොමැති බවන් ප්‍රකාශ කිරීම.

එබැවින්, අල්ලාභ්ට පමණක් වන්දනාමානයන් කළ යුතුයි අතර, මහු හැර අන් කිසිවෙකුට වන්දනාමානයන්හි කිසියම් වර්ගයක් හෝ නොකළ යුතුයි. කෙනෙකු මෙම වදන තෝරුම ගෙන එහි පරාමාර්ය කරා ප්‍රේක්ෂයට

පිටුපා, එකදේවත්වය පිළිගෙන, එවා නිශ්චය කරමින්, ඒ අනුව ක්‍රියා කරන්නේද, මහු සත්‍ය මුස්ලිම්වරයාය. එසේම, කෙනෙකු මෙය තිශ්චය කිරීමෙන් තොරව ක්‍රියා කරන්නේද, මහු මුහාරික් (කුජකයා) ය. තවද, කෙනෙකු මෙම වදනට එරෙහිව ජ්‍රේකයන් කෙරෙහි ක්‍රියා කරන්නේද, මහු මුවින් ප්‍රකාශ කළත්, මුෂ්‍රික් කාගිරී එනම්, අල්ලාහ්ට ආදේශ කරන ප්‍රතික්ෂේප කරන්නාය.

## ලාඉලාහ ඉල්ලේලාහ ති විශේෂතවය

මෙම පරිඟුද්ධ කළීමාවට (දිව්‍ය වදනට) අස්ථිමා විශේෂයන් හා අධික ප්‍රයෝගීතායන් තිබේ. එවා මෙසේය.

1-අපායට නියමවූ එකදේව වාදීන් එහි ස්ථිරව සිටීමෙන් වැළක් වීමෙ හේතුවන්නේය. බුහාරී හා මුස්ලිම් ග්‍රන්ථවල සඳහන් පරිදි නඩි (සල්) තුමා පැවැසු බව මෙසේ වාර්තාවේ.

[يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزُنْ شَعِيرَةٌ مِنْ حَمِيرٍ،  
وَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزُنْ بُرَّةٌ مِنْ حَمِيرٍ، وَيُخْرُجُ مِنَ النَّارِ  
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزُنْ ذُرَّةٌ مِنْ حَمِيرٍ] رواه البخاري ومسلم

ලාඉලාහ ඉල්ලේලාහ් යනුවෙන් පවසන කෙනෙකුගේ සිත් සතන් තුළ තිරිගු පිටි ප්‍රමාණයක කුසල් තිබේද මහුද, ලා ඉලාහ ඉල්ලේලාහ් යනුවෙන් පවසන තවත් කෙනෙකුගේ සිත්සතන් තුළ තිරිගු ඇට ප්‍රමාණයක කුසල් තිබේද මහුද, ලාඉලාහ ඉල්ලේලාහ් යනුවෙන් පවසන වෙනත් අයකුගේ සිත්සතන් තුළ පරමාණුව

புமானைக் கூடல் நிலெட் மஹி, அபாயென் நிடங்கு  
வேதி.

2-தினிச் சா தீன் வர்஗யன் நிர்மாநய கர்ந லீட்டே மேம  
தீவு வட்டா (கலிமா) நிசாய. அல்லாஹ் மேசே  
பவுசன்னேய.

﴿وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِعِبْدُونَ﴾ [الذاريات: ٥٦]

தினிச் சா தீன் வர்஗யன் மாஹத ஓவாழத் (ஸ்திரீஷனயென்  
அவதநவி மாஞ் அன் பிலி கென தீவுவீமேத சா மாஹத பா  
ஶக் வந்தாமாநய) கிரீமே ஹர மா மூவுயே நாத.  
(அல்கூர்஫ுர்-21:56)

3-தீவுவர்ன் திவந லீட்டேட், ஏற்ம குந்த பங்குவுயேட் மே  
வேநு வேநேய. அல்லாஹ் மேசே பவுசன்னேய.

﴿وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوْحِيَ إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا﴾

[الأنياء: ٢٥] ﴿فَاعْبُدُونِ﴾

(நல்துமதி) மாஹ பேர திவு சூம தீவு வரயெகுவும  
'நின்வய வகையென்ம, வந்தாமாநய கிரீமே சூதூசூ  
தேவிய, மா ஹர வேநந் கிசிவேகு நோமதி லாவின்,  
மாஹம வந்தாமாநய கர்ந்த'. யநுவேந் அபி வகீ  
(தேவ பகீவிச) மகின் பவுசு அந்தேம்.  
(அல்கூர்஫ுர்-21:25)

4-மேய தீவுவர்ன்கே காட்சிவிமே யதூரய. சூம தீவுவர்ன்ம  
மேம வட்டா (கலிமாவ) கரு காட்சிவு. மஹின் தம  
ஸ்தாபீயன் காட்சி வுயே மேசேய.

﴿...أَعْبُدُو اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ﴾ [الأعراف: ٧٣]

அல்லாஹ் வந்தாமானாய் கருந்த. ஒழு ஹர் மலை கிசி யமி தெவியை நொடிந. (அல்கூரீஹ்-7:73)

5-மேய அல்லாஹ் சிஹிகிரிமே டீக்ரீ (ஹாவனா) வளின் ஞேஷ்வர யேகி. நலி (ஜல்) நிடு மேசே பாசங்கோண்ட.

[أَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالْبَيْوْنَ مِنْ قَبْلِيٌّ لَا إِلَهٌ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ]

(رواه مالك في الموطأ)

மாடு மெ பேர ஆழின் வக்காவருந்த ஆவையை வடிநதீ தீவிய வடிந 'லாஉலாஹ ஓல்லல்லாஹ வக்காவு ஸ்தோகலாஹ வேய. (முஹம்மா ருபாப்பா ஆஸ்தராநி)

## மாடுலாஹ டுல்லல்லாஹி கொந்தெட்டி

லாஉலாஹ ஓல்லல்லாஹி கொந்தெட்டி ஹநகின் சுமந்துவின வே. ஆஸ்யை மேடின் கிசிவக் கிசியம் வெநச் கிரீக்கின் நோருவ சுகசே பிலைப்பதின்னேநம், மேம வடிந வலங்குவேந பவதி. தீவு மேசேய.

### 1-டுநூம்

திரநவில (பிலைகைம்) ஹ வடேகில (அதிக்ஷேப கிரீம) யா நேர்மூடு, சீ அதூவ குவாவெதி யேட்டேமே அவ்யாதாவடை வத்தா கூநீம.

அல்லாஹ் வந்தாமானாவலை ஜூட்டாஸ்சா ஹ தீக்கிகயாய். ஒழு ஹர் அந் கிசியம் கெனோகுட ஹே கருந வந்தாமானாயந் வலங்கு நொவந லு ஆஸ்யை வத்தா

ஏனை சீ ஆனுவ க்வியா வேகி யெடேந்னேந்நம், யறார்தனயென் ஹட்டிலதூ மஹுமயவே. அல்லாஹ் மேசே பவசன்னேய.

﴿فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ﴾ [محمد : ١٩]

ஶலாவின், ஆடையென்ற நிச்கையென்ற அல்லாஹ் ஹர (அன்) கிசியம் தெவியேகு நோமதை. (அல்குரீஃஹான்-47:19)

நலி மூகமில்லை (ஷல்) நுமா மேலேச பவசன்னேய.

[مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ] (رواه مسلم)

கவரேங்கு, வந்தாமாநவலை ஜில்லாங்கு அல்லாஹ் ஹர கிசியிலி கைநோகு நோமதை வை வட்டாரை சிவியடி ராணுயத பந் வியேநம், மஹு சீவர்கயை பீவியே.

(அங்கில மூலம் ஆசூரை)

## 2-நிச்வாச விரிம

மேய மிதிசீ ஹ தீன் வர்஗யே தேசதூந் (ஸாதாந்) வர்ஹந் அதூருவந சைகையென் நோருவ நம சித்தியதந் சந்தூந் வந சே நிச்வாசகர தாஹா (ஸாக்ஷிய) பூகால கிரீலெட. நலுந், சிய சீரீரயென் ஹ நிச்வாயென் பூகால கலி யூதூயி. மே ரை அல்லாஹ் மேசே பவசனாந்னேய.

﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَأُوا﴾ [الحجرات: ١٥]

நிச்கையென்ற, (ஸநா) விச்வாச வந்தயென் கவரேஹட்டயத், மஹு அல்லாஹ் ஹ மஹுயே ஹூதய கைரெகி விச்வாச கிரீ மேன் பூசை (மே ரை கிச்சு) சைகையென் நோகர சிவிந்நாநேய. (அல்குரீஃஹான்-49:15)

நவி முஹமிட்டி (ஸல்) நுடா மேசே பவசன்னேய.

إِشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ لَا يَلْقَى اللَّهُ بِهِمَا عَبْدٌ غَيْرُ  
شَاكٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ [رواه مسلم]

அல்லாஹ் ஹர வெந்த கிசிட்டு தெவியேகு நோமதி வலத், மா அல்லாஹ்னே தீர்த்தா வலத் சுக்ஷ்மி டரு கியதி. கிசியம் சூக யேன் நோருவ மேம கருணை தேக கொரதி டூதி விண்வாச யேன் அல்லாஹ்வ வரை டகிந ஧ாசயா சீவர்கயேதி பேவியே.

### 3-பிலிடைம்

மேய மேம வடநேதி அசிங் சூம தே சிதிந் ஹ முவிந் பிதி கைநீலகி. அசேம், நவி முஹமிட்டி (ஸல்) நுடாயே கியமன் ஹ உத்துமாயென் லேவு சூம தேட்டு கிசியம் புதிக்ஷேப கிரி மேன் நோருவ பிலிடைநீலகி. அல்லாஹ் மேசே பவசன்னேய.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ، كُلُّ آمَنَ بِاللَّهِ وَمَا لَأَتَكُتُهُ  
وَكُبِّهِ وَرُسُلِهِ لَا نَفِرُّ قُبَّيْنَ أَحَدٌ مِّنْ رُسُلِهِ، وَقَالُوا سَمِعْنَا وَأَطْعَنْنَا غُرْبَانَكَ  
رَبِّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿٢٨٥﴾ [البقرة: ٢٨٥]

தம சீவுமியா (அல்லாஹ்) விசிந் பகலு கல சியலு தே ரஜ்ல் (தூதி) வரயா விண்வாச கலத. அசேம் விண்வாச வந்தயன்டு விண்வாச கலத. (மேம) சியலு தேநாம மலக்வருந், ஏற்ம குந்தயன் ஹ ரஜ்ல்வருந் விண்வாச கலத. ‘அதி ரஜ்ல்வருந் அதர வெநச்கம அதி நோகரன்னோமு. தவடி, அதி அசூவேமு. பிதிபழட்டேமு.

மேலியனே, மலைங் அபி சுமாவ அயடின்னொம். ஒரு வெந்தூ அபி யதின் பேரிலேனந்னொம்' யனுவென் மஹா புதியூபா. (அல்கூர்ஹான்-2:285)

ஷரிடு நிதி ரீதிவலின் கொடுசுக்கு ஹே அதி டாக்குவி நிதிய ஹே மே சியல்ல ஹே புதிக்கீஞ்சீப கரன்னான் மேல (வடந) பிதினோயன்னான் ஹ புதிக்கீஞ்சீப கரன்னான்ய. மேவுந் நான்வ, ஸோரக்குலு ஹே அதுவராயு நியமகர அதி டாக்குவம் ஹே வழக்காராயு சேவுநாய ஹே கிலிகுமி நிதிரிதியன் ஹே மேவுநி ஦ே புதிக்கீஞ்சீப கரன்னான் ரிளாக்குரணயைகி. மே ஏவ அல்லாக் மேசே புவசன்னோய.

﴿وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ أَهْمَمُهُمْ لِخَيْرٌ مِّنْ أَمْرِهِمْ﴾ [الأحزاب: ٣٦]

அல்லாக் ஹ மஹான் டூதுவராய யமக் தீரணய கலையின் பஸூ தீ ரை விகல்ப தீரண ரைகிமே அடிதிய கிச்சு விச்வாசநிய பிரிமியைகுவ ஹே சீத்தியைகுவ நோமாது. (அல்கூர்ஹான்-33:36)

## 4-வதுல்வீறு

இய மேல பரிழூர்த் வடந டூநுமிடேந பரீடி வகல் (யவன்) விமகி. வகல்வீம ஹ பிதிரைக்கிம அதர வெங்குக்கு தீவே. பிதிரைக்கும யந்னே (கலிமாவு) நேரும முவின் புகாய கிரீமகி. வகல்வீம யந்னே உய குயாவென் பிதிபட்டிமகி. கேநேகு ராஷ்ராக ஓல்லல்லக் கி நேரும டூநாயை, உய நிச்வய கர ஹ உய பிதிரை சிரி. நமுந் தீ அனுவ

உடி ஒலக்கிய கரு மஹு குய நோகரன்னேநம் உய  
நின்பலவே. மீ வை அல்லாஹ் மேலேசு புவசன்னேய.

﴿وَأَنِيبُوا إِلَيْ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ﴾ [الزمر: ٥٤]

தவட் (மனுஷயனி, வெடிநாவு கூவிமை பேர) மொ  
டேவிய வெத (புவ சுமாவ அயைதின்) யோழிவன்ன.  
சும்பூர்ணயென்ம மஹுவும வகள்வன்ன. (அல்கூர்-அங்-39:54)

﴿فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكُ فِيمَا شَجَرَ بِيْنَهُمْ ثُمَّ لَا يَحْدُوْ  
فِي أَنْفُسِهِمْ حَرَاجًا مَّمَا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا﴾ [النساء: ٦٥]

மெங்க டேவிய மத தீவிரா புவசுமி. மஹு நமன்னால்  
அதிவு புய்நவல்டி மெவ விநின்வயகரட் லேசு  
பிலி஗ைனிமென் பூஜி மொ கலி  
விநின்வய ரை நாப்திமென்வி உம விநின்வய  
பிலி ரைநாதூரட் மஹு விஞ்வாசு வந்நயன் விய  
நோக்க. (அல்கூர்-அங்-4:65)

## 5-ஈதநதுவய

சதாஶாவய அல்லாஹ் சுமாவ புவதி. உநம் மிதிசு,  
விஞ்வாசு ஹ அதிகாரியின் கைரெகி சதாவந்நய, லேசு  
சிவிய ழந்தி. அல்லாஹ் மேசே புவசன்னேய.

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُوْنُوا مَعَ الصَّادِقِينَ﴾ [التوبه: ١١٩]

விஞ்வாசு வந்நடெகி, அல்லாஹ்வ வியவி (அகாஷயென் ஹ  
குய வென்) சதாவந்நயன் சுமா ஜிவிந்ந.

(அல்கூர்-அங்-9:119)

நவி முஹம்மட் (ஸல்) நூலா மேசே பவசன் நோய்.

[مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ صَادِقًا مِّنْ قَبْلِهِ دَخَلَ الْجَنَّةَ] (رواه أَحْمَدُ فِي الْمَسْنَدِ)

கவரேகு நம சிதிந் ‘ஸ்தாயென்ம் வந்தாமாய கிரிமே ஜூஸ்ஸு அல்லாஹ் ஹர அந் கிஷீவேகு நோமதே’ யதுவேந் பூகாய கரந்தேந்து, மஹ சீவ்ரையேகி பிவிசே.

(இஸ்தாஷ் அஹ்மத் ரஹ்மான் அஸ்ஸூரியனி)

கெனேகு தூங்காய (ஸ்வாதிய) முவிந் பவசு உதி யறார்தாய சிதிந் அதிக்ஞீப கரந்தேந்து, மஹுவ தீய நோலவே. மஹ முதாரிக் வருந்தேந் அயைக்வே. நவி நாயா நூலா ஗ென ஆ தேடீந் சுமார்யக் கோ த் சியல்ல வொரை கிரிம சுதாய தாவய நாதி கிரிமகி. மக்கின்சாடயந், அல்லாஹ் நவி நாயக நூலாவ பிதிபடிந லேசந், மஹ சுதாய கரந லேசந் அபாவ அங்கர ஆது. உசேம், அல்லாஹ் உய நமா பிதிபடிம் சுமாரம் மேசே சுதான் கரவே.

﴿قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ...﴾ [آل سور: ٥٤]

(நவின்மனி) ‘அல்லாஹ்வது (மஹாரே) டீநாயவர்யாவது பிதிபடிந்த’ யதுவேந் பவசன்தா. (அல்காரீதுந்-24:54)

## 6-வித்த அரிஞ்சுடிய

உய மதிசு நம குயாவன் சியலு தீர்க்கயேந் தொரவ பவிநு சிதிவில்லேந் நிய்கலாங்க கிரிமே. உநமி, மஹாரே பூகாய ஹ குயாவன் சியல்ல அல்லாஹ் வேநுவேந் யது வித்த பாரீ ஞாட்சியேந் ஹ மஹாரே தாத்திய அபேக்காவேந் திதிம வே. மேகி முனிவிவாவ கோ பூசிட்சிய

ஹே லாஹ சிந்திவில்ல ஹே கெனோகுரே ஹோட்டீக்கெ  
வாசிய ஹே சாஹிர, அஹாயந்தர அாஸாவன் ஹே  
கெனோகுரே அாட்டரயு குரை கிரீம ஹே மட் ஹவைய  
அடிவைக்கிவிம ஹே அல்லாஹ்ரே யஹுகை ஹர அந்கிசி  
மார்யங்கன் பிலீப்பட்டீம ஹே நோவிய யூதுகி.

நமுந், அல்லாஹ் வெனுவென் காட்டுவிம ஹ  
பரலோவெகி நூபீ தீய யநூ பிரீசீட் வெதநாவென் திளிம  
அவாயாவே. கிசீயம் கெனோகுரே புதிலாஹய ஹே தூதிய  
சிதிந் அபேக்கீஶு நோகலி யூதுகி. மந்஦, அல்லாஹ் மேசே  
புவசந்னேய.

﴿أَللّٰهُ الدِّيْنُ الْخَالِصُ﴾ [الزمر: ٣]

ஷுநங்கன், பிரீசீட் கீகருவிம (சியறும்  
வந்தநாமானயன்) அல்லாஹு அமலீ. (அல்கூர்அந்-39:3)

﴿وَمَا أُمِرُوا إِلَّا يَعْبُدُوا اللّٰهُ مُخْلِصِينَ لَهُ الدِّيْنُ﴾ [آلـبـيـنـةـ: ٥]

அல்லாஹ் கெரெகி தமன்கே வந்தநாமானயன் (யஹுதன்  
மகேகி) வித்தன அரீஞ்சீயென் கிரீம சாதா மஹுந்ஹட  
அண் கர்ந லெ. (அல்கூர்அந்-98:5)

ஓஹாரீ ஹ முச்சிலிம் குந்பவல சாதன் அரீடி நகி  
மூஹமிமலை (சல்) தூமா ஆவைசூ வட்நக்கு உத்தாந் (ரலி)  
மேசே வார்தா கர்ந்தேய.

[فِإِنَّ اللّٰهَ قَدْ حَرَمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللّٰهُ يَتَبَعِّгиْ بِذَلِكَ وَجْهَ اللّٰهِ]

(رواہ البخاری و مسلم)

නිශ්චයවායෙන්ම යමෙකු අල්ලාභ්ගේ තාප්තිය තකා ‘ල ඉලාහ ඉල්ලාහ’ යනුවෙන් පටසන්නේද, මහුව අල්ලාභ් අපාය තපනාම කරයි.

(බූහයේ හා මූස්ලීමේ ගන්ථ ඇසුරෙනි)

## 7-අල් මහඩ්බා-ආදරය කිරීම

අල්මහබා යනුවෙන් භැඳින්වන්නේ, මෙම වැදගත් වදන (කලිමා)ද, එය දැනුම්දෙන කරණිද, එහි අරමුණද ආදරය කිරීමයි. එනිසා, අල්ලාභ්ට හා මහුගේ රසුල්වරයාට ආදරය කළ යුතුයි. එම ආදරය අන් සියලු ආදරයට වඩා ගේෂ්ම්විය යුතුයි. එසේම, ආදරය කිරීම පිළිබඳ කොන්දේසිය හා එයට අවශ්‍ය ලද අනුගමනය කළ යුතුයි.

එනිසා, අල්ලාභ්ට මහුගේ ගෞරවය, කිරීමිය, බියබැනිකම හා අපේක්ෂාව යනාදියෙන් යුත් අල්මහන් ආදරය කළ යුතුයි. එසේම පොදුවෙන් මක්කා, මදිනා හා දේවස්ථාන යන අල්ලාභ් ප්‍රියකරන ස්ථානයන්ද, රමලාන් මාසය, හැං මාසයේ (ප්‍රථම) දින දහය හා වෙනත් අල්ලාභ් ප්‍රිය කරන කාල පරිවහ්දයන්ද, නබිවරුන්, රසුල්වරුන්, මලක්වරුන්, සත්‍යවන්තයන්, පරිත්‍යාගකීලීන්, යහපත්කීලීන් හා වෙනත් අල්ලාභ් ප්‍රිය කරන අයද, නැමැදීම, සකානය ගෙවීම, උපවා සයේ යෙදීම හැං කර්තව්‍ය ඉවු කිරීම යන අල්ලාභ් ප්‍රිය කරන ක්‍රියාවන්ද, දික්රේ (සිහිකිරීම) හා කුරානය පාරායනා කිරීම යන අල්ලාභ් ප්‍රියකරන මුවින් ප්‍රකාශ කරන දේද ආදරය කළ යුතුයි.

நவடி, நமா பிலீபாடு ஆடர்யாடி, நமாகே ஆகாவ ஹ ப்ரீயாடி வசு அல்லாஹ் பிலீபாடு ஆடர்யா வடிகான் தாகை டீம் ஆடர்ய கிரீமேகி. உஸ்ம, மஹு அப்ரீய கரந டீ அப்ரீய கிரீமீட் ஆடர யேகி. மஹு காகிர்வரஜ் (புதிக்ஷேபகரவன்) அப்ரீய கரகி. உநமி, கூர்ர், அகூஸல் ஹ பாப குடியாவன் அப்ரீய கால ஷ்டுகி. அல்லாஹ் மேசே பவுசன்னேய.

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسُوفَ يَأْتِيَ اللَّهُ بِقَوْمٍ يُجْهِبُهُمْ  
وَيُجْهِبُونَهُ أَدْلِيلٌ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٌ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ  
اللَّهِ وَلَا يَحَافُونَ لَوْمَةً لَا إِمْ﴾ [المائدة: ٥٤]

விசீவாச வன்றாகி, மனை கவரேகு ஹோ மஹுகே ஆகம அநாஹர யன்னேடி, (அல்லாஹ் கிச்சை பாவுவக் னோவன்னேய) உவிட அல்லாஹ் வேநந் சுமார்யகை யென அகி. மஹு மஹுந் ஆடர்ய கரகி. மஹுஹு மஹு ஆடர்ய கரகி. மஹு விசீவாச வன்றாகின் (இஃ: மின்வரஜ்) சுமாக கீகருவேந்டி, புதிக்ஷேப கரந்னந் (காகிர்வரஜ்) சுமாக அகீகருவேந்டி ஹஸிரேகி. அல்லாஹ் ஹோ மார்கயேகி சுவந் கரகி. நின்டு கரந்னந்கே நின்டுவல்ல னோவிய வேதி. (அல்கூரீஃ: ஹ்-க: 54)

## முஹம்மடுர் ரஸ்தில்லுதி தெர்மே

மேனி தேர்மே, நலி மூஹமிம்மூட் (சல்) நூமா மூல தினிச் சமாப்திய கரு உவனல்கட அல்லாகீ டைநவர்யா (ரஸ்தில்) ஹ ஆஸ்யா (அவி஦்) ஸெய் ஹாஹிரவடி, அங்காங்காரவடி இநாகைநீம் சங மஹு அஞ் கல தே பீதிப்பீட்டேலேன், மஹு இநூவன் கல தே சநாய் கிரீலேன் ஹ மஹு விளக்குவு தே வூதைகிலேன் உகி அரமுஞ் கரு க்வியா கிரீம் ஹ அல்லாஹ் தியம் கல பரீடி வந்தாமாநய கிரீம் வே.

நலி மூஹமிம்மூட் (சல்) நூமா அல்லாஹ்கீ டைநயா விணயேந் சாக்ஷி டூரிலோ கருஷீ ஢ேகக்கீ திவே. தீவா அவி஦் (ஆஸ்யா) ஹ ரஸ்தில் (டைநயா) யந ஢ேகக்கி. மேல் கருஷீ ஢ேக நலி மூஹமிம்மூட் (சல்) நூமா கேரெகி சீலாவ ஓக்லுவா யாமடி, அநூமாவ அவனக் ஷேரு கிரீமெடி நாதிகரகி. மஹு அல்லாஹ்கீ ஆஸ்யா ஹ டைநயாய. மஹு மேல் ரநும் லக்ஷ்ண ஢ேகக்கின்ம் சியலூ திரீமாநயந் அநர சுமிப்புற்ன வந்தயாய. மேனி அவி஦் கி தேர்மே அங்கா ஆஸ்யாய. அநாமி, மஹு திரீமாநய கர்ந லெ அநைகுந் தினிச்சுந் ஷேம் தினிச்சாய. மஹுவு சித்திவன தே மஹுவடி சித்திவன்னேய. அல்லாஹ் உய மேசே பவ்சந்னேய.

﴿قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مُّسْكُمٌ﴾ [الكهف: ١١]

(நலிநூமநி) மல பவ்சந்ந, திங்வய விணயேந்ம மாட் மொலா சே தினிசேகி. (அல்கூரீஹா-18:110)

﴿الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عَوْجَأً﴾ [الكهف: ١١]

සියලුම ප්‍රගාසා තම දාසය වෙත කිසිදු අදායක් (අඩවියක්) නොමැති අල්කුර්ජානය පහළ කළ අල්ලාග්චම හිමිවේ. (අල්කුර්ජාන-18:1)

රුපුල් යනුවෙන් හඳුන්වන්නේ, මුළු මිනිස් සමාජය වෙත අල්ලාග් කරා කැඳවීම සඳහා එවනලද සුභාරංචි පතනන්නා හා අවවාද කරන්නාය.

මෙම කරුණු දෙක මත සාක්ෂි පැනීම තබා නායක තුමා කෙරෙහි පහසුවෙන් සිනිමද, සීමා ඉක්මවා යාමද වැඩක්වයි. එතුමා මහුගේම සමාජයේ (සාමාන්‍ය) කෙනෙක් ලෙස තර්ක කරන්නන් එතුමා අවතක්සේරු කරන්නන්ය.

එතුමා ගැන සීමා ඉක්මවා තක්සේරු කරන්නන් එතුමාව දාසය යන ස්ථානයෙන් බැහැරකර වන්දනාමානවලට සුදුස්සා කිරීමෙන්, අල්ලාග් හැර එතුමාගෙන් පව සමාව ඇයදීමෙන්, (අල්ලාග් හැර මහු සුදුස්සෙකු නොවී සිටියදී) තම තමන්ගේ අවශ්‍යතා ඉටු කිරීම හා කරදරයෙන් මුද්‍රිත සඳහා ඉල්ලීමෙන් පටන් ගන්හ. තවත් පිරිසක් එතුමාගේ සංගේශය ප්‍රතික්ෂේප කළ අතර එතුමා පිළිපැදිමෙන් අඩුපාඩු කළහ. එසේම, එතුමා ගෙන ආ දේව එරෙහිව විරැද්ධ ප්‍රකාශවලදී තිරත්වී සිටිහ.

## விழுவாஸயே அதிவாரங் கரண்டு

திசைகளைம், ஆகாசயே ஹ தியாவே வலாஞ்சாவிய ஹ  
பிலி கூடிம் பவதின்னே நிவூர்டி ஆதிபத்திய மத வு  
அல்குரானயே ஹ அல்ஹட்சயே ஆவார மார்கயைன்  
ஒன் கூடிமத ஹகை. உலை வின் ஆதிபத்திய நிவூர்டி  
தோவந்னேநம், உவில் உம் ஆதிபத்திய யைன் சிட்டுவா சியலு  
ஆகாசயைன் ஹ தியாவந் அவலாஞ்வே. மே வு அல்லாஹ்  
மேசே பவசன்னேய.

﴿وَمَنْ يَكْفُرُ بِالْإِيمَانِ فَقَدْ حَبَطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ﴾

[المائدة: ٥]

தவද், கவரைகு விழுவாஸகிரிம் ஆதிக்ஷேப கரந்னேந்,  
மஹு கே தியாவே விநாகவே. தவද், மஹு பரலோவெகி அலாஹயை  
பந்து அய சுமை சிவி. (அல்குரீஃஹந்-க: ٥)

﴿وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ، لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبِطَنَ عَمَلُكَ

وَلَتَكُونَ مِنَ الْخَاسِرِينَ﴾ [آلزمر: ٦٥]

தவද், (நலிநுமகி,) ‘ஓன (ஷெவியாவ) தீர்க் கரந்னேநம்,  
மொகே தியாவந் சியல்ல விநாகவே. ஓன அலாஹ  
கரவுவந்னேந் கைநைகு ஸெசு பந்வே’ யநுவேந் மொவந்  
மொவ பேர சிவி அயவந் வகி (ஷெவ ஹலீத்ரவுவ) மகின்  
பவசந லடி. (அல்குரீஃஹந்-க: ٦٦)

தியா வகயைந் ம் நிவூர்டி ஆதிபத்திய, (அக்கீது)  
அல்லாஹ், மஹு கே லக்வரந், மஹு கே எம் குந்ப்,  
மஹு கே டீநயன், ஏ, அவசுந டீநயந், மேவுவந் வின்த

පාරේදුද්ධියෙන් විශ්වාස කිරීම බව අල් කුරානය හා අල් හදීසය අනාවරණය කරයි.

එබැවින්, මෙම කරුණු හය නිවැරදි (පැහැදිලි) මූලික ප්‍රති පත්තියන්ය. මක්නිසාදයන්, අල්ලාභ් දේව ග්‍රන්ථ පහල කළේද, නබ් මුහම්මදු (සල්) තුමා එවවෙද මෙම නිවැරදි ප්‍රතිපත්තිය කරය. මෙය රමාන් (විශ්වාස කිරීමේ) අනිච්චිත කරුණු ලෙස හඳුන්වේ.

## 1-අල්ලාභ ගෙයරගි විශ්වාස කිරීම

මෙය වන්දනාමාන බල මහිමයට සුදුස්සා හා හිමිකාරයා අල්ලාභ් හැර අන් කිසිවෙකු නොමැති බව විශ්වාස කිරීමයි. මක්නිසාදයන්, මහු ඔහුගේ දාසයන් වෙන්නාය. මවුන්ට උප කාර කරන්නාය. ආහාර සපයන්නාය. මවුන්ගේ රහස්‍ය හා පරහස්‍ය දැන සිටින්නාය. මවුන් අතර සිටින අවනතවීමෙහි (වන්දනාමානයෙහි යෙදී සිටින්නන්ට) ත්‍යාගද, පාපකරුවන්ට දැඩුවමද ලබා දීමට ගෙන්ති වන්නයාය. අල්ලාභ් මිනිස් හා ජීන් වර්ගයන් තිර්මානය කර මෙම වන්දනාමානය ඉවුකිරීම සඳහා මවුන්ට අන් කළාය. අල්ලාභ් මේ බව මෙමසේ පවසන්සේය.

﴿وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنْسَ إِلَّا يَعْبُدُونَ ، مَا أَرِيدُ مِنْهُمْ مِنْ رُزْقٍ وَمَا أَرِيدُ أَنْ يُطْعِمُونَ ، إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ﴾ [الذاريات: ٥٦]

තවද, ජීන් හා මිනිස් වර්ගයන් මාංට ඉඟාදන් (සම්පූර්ණ යෙන් අවනතවී මාගේ අන් පිළිගෙන ජීවත්වීමට හා මාංට පමණක් වන්දනාමානය) කිරීමට හැර මා මැවුයේ නැත. මා කිසියම් සම්පත්තක් මවුන්ගෙන් අපේක්ෂා නොකරමි. මාංට මවුන් ආහාර සපයීමද අපේක්ෂා

னோக்கரம். நினைவுயென்று, அல்லாஹ் ஆஹார் சபையென்னாய். வலவுந் கூக்கி வன்றாய். (அல்கூரீஃஹுந்-51:58-58)

அல்லாஹ் டீநயன் உவவேடு, தேவு குந்த பங்கு கலீஞ் மேல் சுநூலாவய அஹைதீ கிரீமென் உய கரு காடுவிமென் உயவு விருட்டு தேடின் வைக்கி ஜிவிமென்யை. அல்லாஹ் புவசுந்னென்யை.

**﴿وَلَقَدْ بَعْثَنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَبِبُوا الطَّاغُوتَ﴾**

[الحل: ٣٦]

தியநவாயென்று ஒரு அல்லாஹ்வும் வன்றாமானாய கருந்ன. நாடுத் (மஹ ஹர அந் தேவி)வருந் வுலகின்ன. யனுவென் தேங்கு கிரீம சுதா அபி சூம் சுமாரீயன் கரும் ரஸூல் (பூது)வருந் தவு அந்தெமூ. (அல்கூரீஃஹுந்-16:36)

மேல் ஓவாதாயேகி யறார்த்தயநமி, பூர்த்தா, கிரீம, வியவிம, அபேக்ஷு, கிரீம, நாமேநி, ரபவாசயே யேநி, காபீம, ஹரஹார சிப்பு கிரீம ஹ வெனந் சூம் பீட்டிமெயன்று அல்லாஹ் வெனுவென் யந விந்த பாரெட்டுத்தியென் மஹுவு சீக்கந்வய கிரீமே. மேய சுமி பூர்த்தி ஆடரயென் யூத் அட்டேமேநி, வியெநி, புதிய யூதை. அல்கூருநயேகி அதிகவு சுதாநுவி அந்தே மேல் வெடுக்கந் மூலிக கருணை பிலீவாவய. அல்லாஹ் மேஸே புவசுந்னென்யை.

**﴿فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ، أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ﴾** [آلزمر: ٢٠, ٣]

ஒரு ஆகம கேரெகி விந்த பாரெட்டுத்தியென் அல்லாஹ்வு வன்ற நாமானாய கருந்ன. டூநகென்ன, பாரெட்டுத் தாகம(த அயன் வன் டாமாந சியல்ல) அல்லாஹ்வும் ஹிமிவனு அது.

(அல்கூரீஃபா-39:2,3)

﴿وَقَضَىٰ رَبُّكَ أَلَاٰ تَعْبُدُوا إِلَّاٰ إِيَّاهُ﴾ [الإسراء: ٢٣]

மஹுமம் ஹர (அன் கிசுவேகுவ) ஒவ வந்தநாமான நோகல் யூது ஏவ மனீ டெவிய நியம கரவி. (அல்கூரீஃபா-17:28)

﴿فَادْعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ﴾ [غافر: ١٤]

ஶலவின், காரிர்வரட்டு ஆதிகங்கேப கலன், மல்லாய் அாயம் அல்லாஹ் ம ஹிமிகரமின் பீரிஷ்ட வெந்தாவென் மஹுமென் பம் ஊக் பூர்ப்பா அயடின்ன. (அல்கூரீஃபா-40:14)

அல்லாஹ் நம டுபயந்தீ அதிவர்ய கர அதி சியலு ஦ே் ஹ டுப்லாமயெனி ஹகிர கரடூ மகின் மவுந்தீ நியம கர அதி ஦ே் விச்வாஸ கிரிமெட் அல்லாஹ் விச்வாஸ கிரிமேகி. ஶீவு, வந்தநா மாநாய கிரிமெட் அல்லாஹ் ஹர அன் கிசுவேகு நோமதி ஏவதீ, நவி மூஹமிமெட் (ஸல்) நுமா அல்லாஹ்கே் டூநய ஏவதீ சுகஷி டூரீம், சுலாதீ நாமெட்டும் டூவுகிரீம், சுகாநய கேவீம், ராமஸாதீ டப்வாஸ கீலயே யேட்டீம் ஹ கைதி வந்தாயின் ஹதீ கர்த்தவாய டூவுகிரீம யநாடின்டி, அரீஃபா (ஆயுதிக நீதி பத்திரிக) அதிவர்ய கர அதி வெநதீ காருசயந்துவே. மேஜீன் டநுமி ஹ வடிகந் கரடூநாமி, லாதுலாஹ டுல்லெல்லாஹு மூஹமிமெட் ரஸ்லுல்லாஹி யந்தேன்ய.

மேம விச்வய நிர்மாநய கமல்டி, நம சூநய ஹ கைதி ய மத லோவசியன் பாலநாய கரந்தேந்டி அல்லாஹ்ய.

மஹு மேலோவ ஹ பரலோவ பாலநாய கரந்நாய. சுடம் லேக் வாசின்றெ பாலக யாய. மஹு ஹர வெநாந் கிசியம் வெந்நொகு ஹே பாலகயெகு நோமதை.

மஹு ஸ்தவருந் தவவெடி, ஢ேவ ருந்பி பங்கு கலீந் ஧ுசயன் கீலாலுர கிரீவெந், மஹுந்றெ தீய஗்ரஹன்ய ரதேஸு காதுவிலெந் மேலோவெகி ஹ பரலோவெகி மஹுந்றெ யகபதா ரதேஸுய. மே சியல்லேகிம மஹுவ சுமாநவ கிசியம் ஦ேயக் நோமதை. அல்லாக் மே வை மேசே பவசன்னேய.

﴿اللَّهُ خَالِقُ كُلٌّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلٍّ شَيْءٍ وَكَبِيلٌ﴾ [الزمر: ٦٢]

அல்லாக் சியலு ஢ே வெந்நாய. நவெ, மஹு சியலு ஢ே கேரெகி வகைவ யூந்நாய. (அல்குரீஃஹு-39:62)

அல்குரீஃஹாயே ஹ நலி முஹமிம்டை (சல்) நூமாகே வடநோகி சுதான் அல்லாக்கே அலங்கார நமி ஹ கிரீஷ்வி லக்ஷ்மி கிசிதை வெநசே கிரீவெந், வஸங்கிரீவெந், ரூபகிரீவெந் ஹ ரதாஹரன் கிரீவெந் நோரவ விண்வாய கிரீவெடி அல்லாக் விண்வாய கிரீவெகி. தீ சுமங்கம், மேல நமி ஹ லக்ஷ்மி மூவிலிலால் பத்தை நோகர, லக்ஷ்மி கிரீவெ ஜூட்டுச்சூவி அல்லாக்கே மேல நமி ஹ லக்ஷ்மி வுவூ தேந கருணை விண்வாய குழி யூநூகி. அல்லாக் கீய மேசே பவசன்னேய.

﴿إِنَّمَا كَمِيلٌ شَيْءٌ ، وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ﴾ [الشورى: ١١]

மஹுவ ஹ சுமாநவ கிசியம் ஦ேயக் நோமதை. மஹு (சுடம் ஢ே) கந்தி நொந் யோமு சிவிந்நாய. (அல்குரீஃஹு-42:11)

## 2-மலக்வரன் விஞ்வான் திரிம

மலக் (ஸ்ரூப்பு)வரன் பிலிவாடு விஞ்வான் போட்டுவேந்தி, பூஜில் விடையென்று அவதி. உதிசா, முச்சிலைகூ அல்லாஹ் மற்று மன்னாடு மலக்வரன் சிவின விவரம் மற்று தம தேவியாவு அல்லாஹ் கையில் விட்டாலுமானாய்தி நிரநவி சிவின விவரம் விஞ்வான் கல யூனிய. மஹு விவி஦ கண்சியம் விடையென்று சிவினி. மஹு அதர அர்த்தம் (அல்லாஹ்னே சிங்காஸ்நய) ஏஸ்லனா அயடு, சீவ்வீரை ஹா அபாய ஹார அயடு, ஧ாஸ்யந்தே குதியாவது ரகினா அயடு சிவினி. உசேம் பூஜில் விடையே, அல்லாஹ் ஹா நலிநுமா நம் கல அயடு விஞ்வான் கல யூனிய. மஹு தீவிரில், தீக்கார்ல், அபாயே ஹார்கரூ மாலிக், ஷுர் தீமிம் ஹார ஹஸ்ராரில் ஹா மேவைந்தான்ய. நலி மூஹமிமூடு (சல்) நூமா பூஜை வு அயிது (ரலி) நூமிய மேசே வார்தா கரன்னிய.

[خَلَقَ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ ، وَخَلَقَ الْجَاهَ مِنْ مَارِجٍ مِّنْ نَارٍ ، وَخَلَقَ

آدُمْ مِمَّا وَصَفَ لَكَ] (رواه مسلم)

மலக்வரன்	ஆலோகியென்று	தீவிரன்
ஈல்வா கின்னை டு, (நலி)	ஆடும் (பூர்ம தினிசா)	மலைய
வர்ணா கல தேவை நே (பசுவினே)டு	மன்னாடு மேடைய	
(முச்சிலை ருக்கா அச்சுரை)		

## 3-டேவ ரூப்பு விஞ்வான் திரிம

அல்லாஹ் நம யளிர்நய அரூப்பிலை கிரீம ஹா மற்று கரு காடு விம சூத்தா மஹுயே நலி (வக்கு)வரன் எ ஹா ரஜ்ஜுல் (ஈது)வரன் எ டேவ ரூப்பு பழுல கல வு கைவியை

(పొన్నాలు)ను విణుచు కలి బ్రత్తిడి. లంబము, ఆలలు లెస తవిరుద్ధయ, ఢనీలీలు, జమ్మురుడు గా అల్లకుర్చుటయ యన్నాలును అల్లుశు నమికలి ఉన్న గ్రనీటియను విణుచు కలి బ్రత్తిడి.

අල්කර්ංගය එවායින් ගෝජය හා අවසානම ගුත්ත්‍යෙකි. මෙය අනෙකුත් දේව ගුත්ත්‍යෙන් ආරක්ෂා හා සත්‍ය කරයි. මෙය පිළිපැදිමද, මූහුමලදු (සල්) තුමාගේ සුන්නා (ගෙ) නිවැරදි කළ දේ මගින් තීන්දු කිරීමද මිනිස් සංඛතියටම අනිවාර්යවේ. මක් නිසාදයන්, අල්ලාහ් නැඩුමාව දෙවායෙන් (මිනිස් හා පින්) සැම දෙනා කරා එව්වෙය.

තවද, මවුන් අතර තීන්ද කිරීම සඳහාද, මවුන්ගේ සින්සනන් තුළ ඇති දේ (රෝගය)ට ගාජය වශයෙන්ද, සැම දේ ප්‍රහැදිලි කිරීමක් වශයෙන්ද, සැම ලෝක වශීන්ට සූම්ගක් හා කරුණ වක් ලෙසද මෙම කුර්ඩානය මහුව පහළ කළුය. අල්ලාහ් මේ බව මෙසේ පවසන්නේය.

﴿وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَأَنْقُوا لَعَلَّكُمْ تُرَحَّمُونَ﴾ [الأنعام: ١٥٥]

தவද், (மேண்டும்) மேயை தேவு குந்தியகி. மேய அபிம  
பஷடு காலீமு. மேய ஓமங்கள் பூசங்களினை குந்தியகி.  
உலவின், மலரை மேய சிறீப்பின்ன. தவද் மலரை  
கருணைவ லேநிம சுதா மகுவ வியவன்ன.  
(அல்கூரீஸுன்-8:155)

﴿وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًىٰ وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ﴾

[النحل: ٨٩]

(නබිතුමනී) මෙම ගුන්ථය (කුර්ඛානය) සියලු දේ පහැදිලි කිරීමක්, සූමග යොමු කිරීමක්, කරුණාව සැලසීමක් හා මුස් ලිමවරුන්ට සූභාරෘති ප්‍රතීමක් වශයෙන් මෙම පහළ කළේමු. (අල්කුර්ඛාන්-16:89)

#### 4-රසුලවරුන් විශ්වාස කිරීම

පොදුවෙන් හා පූජල් වශයෙන් රසුල් (දුත්)වරුන් විශ්වාස කිරීම අවශ්‍යවේ. එහෙයින්, තිශ්ච්චය වශයෙන්ම අල්ලාග් තම දායකන් වෙත සූභාරෘති පනනා, අවවාද කරන, යථාර්ථය කරා කැඳවන රසුල් (දුත්)වරුන් එවු බව විශ්වාස කළ යුතුයි. එතිසා කවරෝ මවුන්ට අභුමිකන් (උත්තර) දෙන්නේද, මහු හාගා වන්ත ජේග්‍රාහිකයාය. එසේම, කවරෝ (අභුමිකන් නොදී) මවුන්ට විරද්ධිවන්නේද, මහු පර්‍යිත හා ගෝක වන්තයාය. මවුන්ගෙන් අවසාන හා ග්‍රේෂ්ඩ වන්තයා මුහුම්මදු තබිතුමාය. අල්ලාග් මෙසේ පටසන්නේය.

﴿وَلَقَدْ بَعَثْنَا فِي كُلٌّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَبِبُوا الطَّاغُوتُ﴾

[الحل: ٣٦]

තියනවශයෙන්ම මෙ අල්ලාග්වම වන්දනාමානය කරන්න. තාගුන් (මහු හැර අන් දෙවි)වරුන් වළකින්න. යනුවෙන් දේශීනා කිරීම සඳහා අපි සැම සමාජීයන් කරාම රසුල් (දුත්)වරුන් එවා ඇත්තෙමු. (අල්කුර්ඛාන්-16:36)

﴿مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ﴾

[الأحزاب: ٤٠]

නබි මුහම්මදු (තුමා) මබලාගේ කිසියම් පිරීමියෙකුට හෝ පියෙකු ලෙස නොසිවියේය. නමුත්, මහු අල්ලාභ්ගේ දුත්‍යා හා අවසාන නබිවරයා වශයෙන් සිටියේය.

(අල්කුර්ආන්-33:40)

පූජල් වශයෙන් හා විශේෂයෙන් අල්ලාභ් හා නබි මුහම්මදු තුමා නම් සඳහන් කළ රසුල් (දුත්)වරුන් විශ්වාස කළ යුතුයි. මවුහු තුහු, පුද්, සාලිහ්, ඉඛාහිම් හා වෙනත් නබි වරුන්ය. එතුමන්ලාවද නබිනායක තුමාවද අල්ලාභ්ගේ උතුම් සාමය හා සමාදානය ලැබෙනු මැනවී.

## 5-අවසාන දිනය විශ්වාස කිරීම

අල්ලාභ් හා නබිනායකනුමා පැවැසු මරණයෙන් පසු සිදුවන සියලු දේ කෙරෙහි විශ්වාස කිරීම මෙයට අදාළව පවතී. එනම්, මිනිවලෙහි නොසන්සුන්තාවය, එහි හාගා හා වෙදනාව, පර ලොවෙහි සිදුවන බියජ්නිකය හා අසිරිතාවය, සිරාන් පාලම, මිසාන් තරුණිය, ප්‍රග්‍රාම කිරීම, තාහා පිරිනැමීම, මිනිසුන් අතර (කුසල් හා අකුසල් ක්‍රියා සඳහන්) ප්‍රස් කොලය බෙදීම, එය සමහරුන් වම් අතින් ලබාගැනීම, සමහරුන් දැකුණ අතින් හෝ පිටුපසින් ලබාගැනීම යනාදිය විශ්වාස කළ යුතුයි.

එසේම, නබිතුමන්ට පිරිනමනු ලබන පොකුණ, ස්වර්ගය, අපාය, විශ්වාසින් අල්ලාභ් බහේ දැකීම, මවුන් සමග අල්ලාභ් කතා කිරීම සහ කුර්ආනය හා හදිසය වටහා දෙන මෙවුත් වෙනත් දේ ගැන විශ්වාස කළ යුතුයි. එවා අල්ලාභ් හා නබි තායකනුමා පහැදිලි කළ අසුරීන්ම තහවුරු කළ යුතුයි.

## 6-ଟେଲିବିନ୍ ବିଷ୍ଵାସ କିରିମ

କିମ୍ବା କିମ୍ବା କେବଳ ଦେଇବ କେବରଣୀ ଲିଙ୍ଗବାହ କିରିମ କରିଛୁ ଅନରକ ମତ ପାରିବି. ଶୁଭ ମେଘଦ.

- 1-නිසැකයෙන්ම, අල්ලාහ් යෙර සිදුවූ හා පසුව සිදුවන්නට යන දේද, තම දායකයෙන්ගේ ස්වභාවය, ආභාරය, ආයුෂ්‍ක කාලය, ක්‍රියාව හා මුත්තෙන්ගේ වෙනත් කාර්යයන්ද දැන සිටින්නාය. මහුව කිසියම් දෙයක් සැහැවිය තොහැක. අල්ලාහ් මේ බව මෙසේ පවසන්නේය.

﴿إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ﴾ [التوبه: ١١٥]

නිග්‍රේ වශයෙන්ම අල්ලාහ් සැම දේ දෙන සිවින්නාය  
(අල්කුර්ඩාන්-9:115)

- 2-මහ සැලසුම් කළ භා තීරණය කළ සියලු දේ ලිඛිතව නිකීම. අල්ලාග් මෙසේ පටසන්නේය.

﴿ وَكُلُّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ ﴾ [يٰس: ١٢]

තවද, සැම දෙයක්ම අපි පැහැදිලි ගුත්තයේ ආරක්ෂා කොට තබා ඇත්තෙමු. (අල්කර්ජාන්-36:12)

- 3-මහුගේ පැවතීමේ හැකියාව විශ්වාස කිරීම. එය මහු සිතන දේ සිදුවීම හා මහු තොසිතන දේ තොසිදුවීමය. අල්ලාහ් මේ බව මෙසේ පවසන්නේය.

كَذَلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ ﴿٤٠﴾ [آل عمران : ٤٠]

அசேஷம், அல்லூஷ் நமு, சினத தேடி கரத்தேய்.

(අල්කර්ජාන්-3:40)

4-மஹ லொவெஷி சியலு மேல் நிர்மாநய கிரிம. மஹ ஹர கிசிட்டி வளங்கூடு ஹெப் பாலகயேகு னோமதை. அல்லாஹ் மேலேசு புவசநீண்டை.

﴿دَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ، لَا إِلَهَ إِلَّا هُوَ ، خَالقُ كُلُّ شَيْءٍ فَاعْبُدُوهُ  
وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكَبِيلٌ﴾ [آلأنعام: ١٠٢]

மல்லார்ஜ் தேவியாவு அல்லாஹ் ஹெதம் மஹமயவே. மஹ ஹர வெநான் கிசிட்டி தேவியேகு னோமதை. சும் மேல் நிர்மாநய கரந்தா மஹமயவே. உலவின், மஹமல அவநாதலி வந்தா மாநய கரந்தா. தவா, சும் கார்ய்யந் கொரியதி நிரீக்ஷபத கரந்தாடு ஹெதம் மஹமயவே. (அல்கூர்அந்-த:102)

## ஓங்கலுமயேந் ஓவத்வீம்

மூச்சிலேகு விவி஦ ஆகாரயேந் தமார்ஜ் ஏர்மயேந் தூதந்வே. உடைந் தூதா அதந்தரை டாயக ஹ அவிக வகையேந் சிட்டுவா கருணை டாயக்வே. தீவு மேலேயை.

1-அல்லாஹ் மீத ஆடேங் கிரிம. அல்லாஹ் மேலேசு புவசநீண்டை.

﴿إِنَّهُ مَنْ يُشْرِكُ بِاللَّهِ فَقَدْ حَرَمَ اللَّهُ عَلَيْهِ الْحَيَةَ وَمَا وَاهُ النَّارُ،  
وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ﴾ [آلماநீ: ٧٢]

கவரேகு அல்லாஹ் மீத தீர்க்கய (சுக்காரந்வய) அதி கரந் தேந்தா, மஹமல அல்லாஹ் சீவர்க்கய தங்கமல் கரகி. மஹமல ஜிட்டிஜ சீர்யாநய அபாயகி. அபராத கரந்தந்வீத ஏதகார கரந்தந்தா னோமதை. (அல்கூர்அந்-த:72)

மல் அயனென் பூர்த்து கிரிம், மஹந் மகின் சமாவ அயடில், மஹந் சுரங்கர மஜ்ஜு கிரிம், மஹந் சுபீம ஹா யநாடின்ட் அல்லாஹ் பிரீகாய கிரிமகி.

- 2-தலை ஹ அல்லாஹ் அதர நூரு கருவன் அதி கிரிம.  
மேசே நூரு கருவன் அதிகர, மஹந் சென் பூர்த்து கரன்னா, மஹந் சென் திரீஷ்க (ரைக்மாரு) அதன்னா ஹ மஹந் வேத நம கார்யயன் பவரன்னா காரிரீய.
- 3-(அல்லாஹ் சமான கரன) முசீரீக்வர, (அதிக்ஷேப கரன) காரிர் எவ பிதிநோயன்னா ஹே மஹந் செ குர்ரய செக நோகரன்னா ஹே மஹந் செ மை சது கரன்னா காரிரீய.

- 4-நலிந்தமாயே (யபூதி) மூர வதி வேநாத் அயனே மார்யயன் ஓமஹந் சுமிழுர்ண் எவ ஹே உத்தமாயே அன் பணத்வல்ல வதி வேநாத் அயனே அன்பணத் யபூதி எவ நிச்வய கரன்னா காரிரீய. மேய மதிசூதி அதிகர ரந்னா நீதி ரீதி ஹ விசி வி஦ான ஓச்லாதிய ஶரீஃவ (நீதி பார்த்திய) எவ ஹே உத்தமயேகி நீதிரீதீன் மேம காலயை ஏதிந நோவன எவ ஹே முசீலிமிவர்ந்சே நோடியூஸ்வல மேய ஹேநுவன எவ ஹே தீவிநயே அதோகுத் தங்கென் ஹர நம தேவியன் பிதிலாட சுமிளந்தொவய பலஞ்சு சீமா கிரிம ஹே சோராயே அத குபீம, ராக்கூ வாந்தியே யேதேந விவாஹகடைந் ரை ரை, மூரை யந அல்லாஹேயே நீதியன் குரிய கிரிம காலயை நோவின எவ ஹே சீதீம சமானய.

உசேம, ஶரீஃவ நீதிரீதீன் அந் நீதிரீதீவல வதி ஹே உத்தமயே கலத், ராநுடேநு கிரிம ஹே டுவிவும்

பல்லவர்கள் யாடியெனி அல்லாகே தீர்தா நோவன நிதிரீதின் வலாய் வை நிச்வய கிரீமெட் மேனி அஷுலந்வே. குமக்கியாடியதீ, மேய அல்லாகே அவலாய் காலி தே வலாய் கிரீமகி. அல்லாகே அவலாய் காலி தே வலாய் கரத சூம தேனா காரிர்ய.

5-நல்லாயக நூலா யென ஆ தே அழிய கிரீம, மஹ உய குய காலின் காரிர்ய. அல்லாகே மேசே புவசந்னேய.

﴿ذَلِكَ بِأَنَّهُمْ كَرِهُوْ مَا أَنْزَلَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ﴾ [محمد: ٩]

மக்கியாடியதீ, அல்லாகே பாலாகலி (தேவ குந்தியெனி அதி) தே மஹந் அழிய காலி. உநியு மஹந்யே குயவன் சியல்லம் மஹ நிச்வல காலாய. (அல்கூரீஃஹான்-47:9)

6-நல்லாயக நூலாகே டுபாகே யமி தேயக்கீ ஹே உகி துயாக ஹே டுவிவம் விசில கிரீம. உய கூர்க் கிரீமேகி. அல்லாகே மே வை மேசே புவசந்னேய.

﴿قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولُهِ كُنْتُمْ سَتْهِزُؤُونَ، لَا تَعْتَدُرُوْ فَقْدَ كَفَرْتُمْ﴾ [التوبة: ٦٥, ٦٦]

(நல்லுமனி) மலலா அல்லாகேவாட், மஹங்கே வகீயன்ட், மஹங்கே ழநவரயாட் விசில கருமின் சிவியே? யானுவென் மல அசன்ன. (மலலா) வாய் கருஞ்சு நோகியன்ன. நியகையென்ம, மலலா விச்வாஸ காலியென் பாஜு புதிக்கீஞ்செப கலோய. (அல்கூரீஃஹான்-٩:٦٥, ٦٦)

7-ஹுதியம் கிரீம. குவரெகு ஹுதியம் கரத்தென்ட் ஹே உய பிதி ஗ன்னெந்ட், மஹ காரிர்ய. அல்லாகே மேசே புவசந்னேய.

﴿وَمَا يُعْلَمَ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَّا إِنَّمَا تَحْنُّ فِتْنَةً فَلَا تَكُفُّرُ﴾ [البقرة: ١٠٢]

நியநடனமேன்ம, அதி வேடநாவேஷி (ஸந்தூந்தாவயேஷி) பசு வெந்தோம். அதியா (மேய ஒரேந செந) காரிர் நோவந மேன் அவ்வாட கரந தெக் கவரேங்குட ஹே் மேல் ஓதியம உரைந்துவேய நை. (அல்கூரீஃபா-2:102)

8-முஹரிக்வரந்த உபகார கிரிம ஹ முச்லிம்வரந்த அரெஹிவ ஒவுந்த சஹாய வீம.

﴿وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ، إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ﴾

[المائدة: ٥١]

மலைந் கவரேங்கு ஹே் ஒவுந் (பூர்வ ஹ கிறு வழிமதுந்) ஹாரகருவந் ஸெய பிலீகந்தேந், நியீவா வயயேந்ம மஹு ஒவுந்தேந் அயைகி. நியந வயயேந்ம அல்லாஹ் அபராதிகார சுமார்தய யாமா நோபேந்வடி. (அல்கூரீஃபா-5:51)

9-சுலதர திதியந் தாலி துமாயே தீரீஃபாவேந் (மகைந்) பில்லிய ஹக்கி வு நியீவா கிரிம. உசே கரந்தா காரிய. அல்லாஹ் மேசே அவசந்தேய.

﴿وَمَنْ يَتَنَعَّمْ عَيْرَ إِلَّا سَلَامٌ دِيْنًا فَلَنْ يُغْلِمَ مِنْهُ ، وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ﴾

[آل عمران : ٨٥]

துவ்ட, கவரேங்கு உச்லாம் ஹர (அந்) ஏற்மயந் தீய கரந் தேந், உய பிலீகநூ நோலேவி. துவ்ட, மஹு அவசாந தீநயேஷி அலாஹாய அத்து அய அதர சிவி.

(அல்கூரீஃபா-3:85)

தாலிதுமாயே சுங்கேய கவரேங்குட லேநேந்தேந், மஹுட உய ஹர அந் கிசிக்கு மகக் பிலீபாட்டீம ஹே் அதுமாயே மக

හැර වෙනත් මගක් පිළිපෑදීමෙන් ඔහුට ජේයක් ලැබේ යයි නිශ්චි වය කිරීම හෝ කඟ තොගකේ.

10-අල්ලාභ්ගේ ධර්මය උදාසින කිරීම. එය ඉගෙන තොගනීම හා එය ක්වියා තොකිරීම. අල්ලාභ් මෙලෙස ප්‍රවෘත්තාන්නේය.

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا ، إِنَّا مِنَ الْمُجْرِمِينَ  
[٢٢:٣] [السجدة: مُتَقْمِمُونَ]

තවද, කවරෙකු තම දෙවියාගේ වැකියන් සිහිකර දීමෙන් පසු එය ප්‍රතික්ෂේප කරන්නේද, ඔහුට වඩා මහන් අපරාධ කරවන් සිවින්නේද? නිස්කයෙන්ම, (මෙම) අපරාධකරු වන්ට දැඩිවම් පෙමුණුවන්නෙමු. (අල්කුර්ආන්-32:22)

මෙය, මූස්ලිමෙකු වීමට අවශ්‍ය ධර්මයේ මූලිකයන් ඉගෙන ගැනීම උදාසින කිරීමයි. ධර්මය පුළුල් වශයෙන් ඉගෙන ගැනීම මෙහි අරමුණ තොවේ. එසේම, බලහන්කාරකමට ලක්වුවන් හැර මිනැකම්තින් කරන්නා හා විහිළකාරයා අතර කිසේ වෙනසක් තොමුන්. මෙහිදී බලහන්කාරකමට ලක්වූ අය ගෙන ප්‍රශ්නයක් තොමුන්.

وَصَلَى اللَّهُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَمَ ،  
وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.